



தகவல்

அர்ப்பம் உரிமைச்

சட்டம் 2005

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.2, தியாகராயர் சாலை (ஆலையம்மன் கோயில் அருகில்), எல்டாம்ஸ் ரோடு சந்திப்பு,
தேனாம்பேட்டை, சென்னை - 600 018. தொலைபேசி எண். 24347590

ஆணை நாள்: 05.09.2019 (முற்பகல்)

முன்னிலை

திரு ச. த. தமிழ்குமார், பி.ஏ., பி.எல்.,

மாநில தகவல் ஆணையர்

வழக்கு எண்.SA4123/F/2019

திரு K. சிவக்குமார்

..

மேல்முறையீட்டாளர்

எதிர்

பொதுத் தகவல் அலுவலர்,

துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம்,

திருநெல்வேலி.

..

பொது அதிகார அமைப்பு

பார்வை:-

மனுதாரர் தகவல் பெறும் உரிமைச் சட்டம் பிரிவு 6(1) கீழ் மனு செய்த நாள்	15.02.2019
முதல் மேல்முறையீட்டு நாள் - பிரிவு 19(1)	27.03.2019
மனுதாரரின் இரண்டாம் மேல்முறையீட்டு மனு - பிரிவு 19(3)	03.05.2019

ஆணை

இன்று (05.09.2019) இவ்வாணையத்தில் நடைபெற்ற விசாரணைக்கு மனுதாரர் திரு K. சிவக்குமார் ஆஜராகவில்லை. 02.09.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக நேரில் ஆஜராக இயலவில்லை என தெரிவித்தும், தான் கோரிய பதில்கள் துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இருந்து வரப்பெறும் பட்சத்தில், விசாரணையினை தவிர்க்க அனுமதி அளிக்கவும் கேட்டுள்ளார். பொது அதிகார அமைப்பின் சார்பாக திருமதி அ.ஆரோக்கிய செல்வி பெர்னாண்டோ, நேர்முக உதவியாளர், துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம், திருநெல்வேலி ஆஜரானார்.

2. மேல்முறையீட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005, பிரிவு 6(1)-ன் கீழ் 15.02.2019 தேதியிட்ட தாக்கல் செய்துள்ள மனுவில், 15.09.2018 தேதியிட்ட மனு குறித்தும்,

06.02.2019 மற்றும் 07.02.2019 நாளிட்ட நாளிதழ் செய்திகள் குறித்தும் சில தகவல் வழங்கக்கேட்டு, துணைப் போக்குவரத்து ஆணையர் அவர்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலக வளாகம், திருநெல்வேலி என விலாசமிட்டு விண்ணப்பித்துள்ளார்.

3. 18.03.2019 தேதியிட்டு பொதுத் தகவல் அலுவலர் தகவல் வழங்கியுள்ளார். மேல்முறையீட்டாளர் தான் கோரிய உரிய தகவல்கள் வழங்கப்படவில்லை என தெரிவித்தும், தான் கோரிய உரிய தகவல்களை அளிக்க கேட்டும், 27.03.2019 தேதியிட்ட முதல் மேல்முறையீட்டு மனுவை பிரிவு 19(1)ன் கீழ் முதல் மேல்முறையீட்டு அலுவலருக்குத் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டு அலுவலர் 22.04.2019 தேதியிட்டு தகவல் வழங்கியுள்ளார். தான் கோரிய உரிய தகவல் வழங்கப்படவில்லை என தெரிவித்தும், முழுமையான தகவல்களை அளிக்க ஆணையிட கேட்டும், பிரிவு 19(3)ன் கீழ் 03.05.2019 தேதியிட்ட இரண்டாவது மேல்முறையீட்டு மனுவை மேல்முறையீட்டாளர் இவ்வாணையத்தில் தாக்கல் செய்துள்ளார். மேல்முறையீட்டாளர் தாக்கல் செய்த இரண்டாவது மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

4. இன்றைய விசாரணையில் பொது அதிகார அமைப்பின் சார்பாக ஆஜரான பொதுத் தகவல் அலுவலர், மேல்முறையீட்டாளர் கோரிய தகவல் தொடர்பாக ஏற்கனவே 18.03.2019 மற்றும் 22.04.2019 தேதியிட்டு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, உரிய ஆவணங்களை ஆணையத்தின் முன்பு சமர்ப்பித்தார். ஆணையம் அதனை பதிவு செய்கிறது.

5. மேல்முறையீட்டாளர் இன்றைய விசாரணையில் ஆஜராகாத நிலையிலும், மேல்முறையீட்டாளருக்கு உரிய தகவல் வழங்கப்பட்டுள்ளதை ஆணையம் ஏற்று, இவ்வழக்கில் மேலும் விசாரணை தேவையில்லை என ஆணையம் முடிவு செய்து, இந்த இரண்டாம் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை இத்துடன் முடித்து வைக்கிறது.

ஓம்/- ச.த. தமிழ்குமார்
மாநில தகவல் ஆணையர்

(ஆணையத்தின் ஆணைப்படி)

உதவிப் பதிவாளர்

வழக்கு எண்.SA4123/F/2019

பெறுநர்

பொதுத் தகவல் அலுவலர்,
துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகம்,
திருநெல்வேலி.

மனுதாரர்/ மேல்முறையீட்டாளர்

திரு K. சிவக்குமார்,
எண்.1/7, குட்டத்துரை கீழ்த்தெரு,
வண்ணார்பேட்டை,
திருநெல்வேலி - 627 003.

Copy to: Judgement File/ Spare

AM/PS - 170919